



தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோயில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,
தேனாம்பேட்டை, சென்னை- 600 018. தொலைபேசி எண்: 24347590

ஆணை நாள் 02.11.2020

(முன்னிலை

முனைவர் ரா.பிரதாப்குமார்

மாநிலத் தகவல் ஆணையர்

வழக்கு எண். SA 5494/B/2016 (NC/MP 279/B/2017)/E

திரு.V.N.துரைசாமி

மேல்முறையீட்டாளர்

எதிர்

பொதுத் தகவல் அலுவலர்/
தலைமையிடத்து துணை வட்டாட்சியர்,
பெருந்துறை வட்டம்,
ஈரோடு மாவட்டம்.

பொது அதிகார அமைப்பு

ஆணை

COVID-19 காரணமாக தமிழ்நாடு அரசால், ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வைத்து நேரடியாக விசாரணை மேற்கொள்ள இயலாததால், இன்று (02.11.2020) தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் மனுதாரர் திரு.V.N.துரைசாமி மற்றும் பொதுத் தகவல் அலுவலர், திருமதி.பாலமுருகாயி, தலைமையிடத்து துணை வட்டாட்சியர், பெருந்துறை வட்டம், ஈரோடு மாவட்டம் அவர்கள் பங்கேற்றார்.

2. மனுதாரர், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 6(1)-ன்கீழ் 11.02.201 தேதியிட்ட மனுவில், ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், தென்முகம் வெள்ளோடு கிராமம் பட்டா எண்.1032-ல் உரிமையாளர்கள் வரிசையில், வரிசை எண்.10-ல் திருமலைக்கவுண்டர் மகன் கண்ணுசாமி பெயர் கூட்டு பட்டாதாரராக சேர்க்கப்பட்ட தொடர்பான ஆவணங்களை தகவல்களாகக் கோரி, பொதுத் தகவல் அலுவலர், வட்டாட்சியர் அலுவலகம், பெருந்துறை ஈரோடு மாவட்டம் அவர்களுக்கு மனு செய்துள்ளார்.

3. 23.02.2016 தேதியிட்டு பொதுத் தகவல் அலுவலரால் வழங்கப்பட்ட தகவல் திருப்தியளிக்காததால், மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1)ன் கீழ் 05.04.2016 தேதியிட்டு முதல் மேல்முறையீட்டு மனுவினை மேல்முறையீட்டு அலுவலர் அவர்களுக்கு விண்ணப்பித்துள்ளார். 24.01.2017 தேதியிட்ட முதல் மேல்முறையீட்டு அலுவலரின் குறிப்பிட்ட காலத்திற்குள் கிடைக்கப்பெறாததால், மனுதாரர் 25.06.2016 தேதியிட்டு இரண்டாவது மேல்முறையீட்டு மனுவினை இவ்வாணையத்தில் தாக்கல் செய்துள்ளார். மனுதாரரின் இரண்டாம் மேல்முறையீட்டின் அடிப்படையில் வழக்கு எண்.SA 5494/B/2016, நாள் 02/12/2016 தேதியிட்ட இவ்வாணைய உத்தரவின்படி மனுதாரர் கோரிய தகவல்களை சட்டப் பிரிவு 7(6)-ன்

கீழ் கட்டணமின்றியும், காலதாமதமின்றியும் வழங்க அப்போதை பொதுத் தகவல் அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

4. இருப்பினும், நாளதுவரை மனுதாரர் கோரிய தகவல்களை வழங்காத பொதுத் தகவல் அலுவலரை இவ்வாணையம் வண்மையாக கண்டிக்கிறது.

5. இவ்வாணை கிடைக்கப்பெற்ற 15 நாட்களுக்குள் தற்போதை பொதுத் தகவல் அலுவலர் மனுதாரர் சட்டப்பிரிவு 6(1)-ன் கீழ் கோரிய தகவல்களை வழங்க உத்தரவிடுகிறது.

மேற்படி தகவல்களை வழங்கத் தவறிய 11.02.2016 முதல் 02.12.2016 வரையிலான பொதுத் தகவல் அலுவலர் மீது தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 20(1)-ன் கீழ் நாளொன்றுக்கு ரூ.250/- வீதம் அதிகபட்சமாக ரூ.25,000/- வரை தண்டம் ஏன் விதிக்கக்கூடாது என்பதற்கான விளக்கத்தினையும்,

சட்டப்பிரிவு 20(2)-ன் கீழ் பொதுத் தகவல் அலுவலர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை ஏன் எடுக்கக்கூடாது என்பதற்கான எழுத்து வடிவிலான விளக்கத்தினையும் அப்போதைய பொதுத் தகவல் அலுவலர் ஓர் அறிக்கையாக சர்பிக்கவும், அதனை தற்போதுள்ள பொதுத் தகவல் அலுவலர் இவ்வாணை கிடைக்கப்பெற்ற 15 தினங்களுக்குள், இவ்வாணையத்திற்கு அனுப்பிவைக்கவும் உத்தரவிடப்படுகிறது.

6. இனிவரும் காலங்களில், பொதுத் தகவல் அலுவலர்கள் உரிய காலத்திற்குள் மனுதாரர் கோரிய தகவல்களை வழங்க தவறும் பட்சத்தில் இவ்வாணையத்தால், உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என உத்தரவிடப்படுகிறது.

ஓம்/-ரா.பிரதாப்குமார்
மாநிலத் தகவல் ஆணையர்

//ஆணையத்தின் ஆணைப்படி//

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA 5494/B/2016 (NC/MP 279/B/2017)

பெறுநர்

பொதுத் தகவல் அலுவலர்/
தலைமையிடத்து துணை வட்டாட்சியர்,
பெருந்துறை வட்டம்,
ஈரோடு மாவட்டம்.

திரு.V.N.துரைசாமி,
320, மெயின்ரோடு,
V.வெள்ளோடு அஞ்சல்,
ஈரோடு மாவட்டம் - 638 112.

Copy to: File

MP/PA-19.11.20